



இலங்கை கணக்கீட்டுத் தொழில் நுட்பவியலாளர் கழகம்

ஜூலை 2016 பரீட்சை - AA3 மட்டம்
(July 2016 Examination - AA3 Level)

வினாக்களும் விதந்துரைக்கப்பட்ட விடைகளும்
பாட இலக்கம் : **35**

கூட்டிணைப்பு மற்றும் தனிநபர் வரியியல்
(CPT)

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்கள் கழகம்
இல, 640, வென். முறுத்தெட்டுவென ஆனந்த நகிமி மாவத்தை,
நாரேஹன்பிட்டி, கொழும்பு - 05

தொ.பே - 011 2 559 669

கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் ஒரு வெளியீடு

இலங்கை கணக்கீட்டுத் தொழில் நுட்பவியலாளர் கழகம்

கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு

AA3 பரீட்சை – ஜூலை 2016

(35) கூட்டிணைப்பு மற்றும் தனிநபர் வரியியல்

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

பகுதி - A

நான்கு (04) கட்டாய வினாக்கள்

(மொத்தம் 20 புள்ளிகள்)

வினா 01ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

- **சமபங்கீடு**
அனைத்து மக்களும் அவர்களால் செலுத்தப்படக்கூடிய தன்மையை அடிப்படையாகக் கொண்டு பொது செலவுகளை பொறுப்பெடுக்க வேண்டும்.
- **முன்னேற்றம்**
அதிகமாக வருமானம் ஈட்டும் குழுவினர் குறைந்த வருமானம் பெறும் குழுவினரைவிட விகிதாசார அடிப்படையில் கூடிய வரி செலுத்த வேண்டும்.
- **பொருளாதாரம்**
வரி வருவாயை சேகரிப்பதற்கு மிகக்குறைந்தளவு தொகையைச் செலவிடுதல்.
- **நிச்சயத்தன்மை**
கட்டணம் செலுத்தப்படும் நேரம், கட்டணம் செலுத்தும் முறை மற்றும் செலுத்தும் தொகை என்பன பங்களிப்பாளர்கள் மற்றும் ஒவ்வொரு நபருக்கும் தெளிவாக இருக்க வேண்டும்.
- **நிறைவுத்தன்மை**
வரிவருவாய் ஆனது அரசாங்க செலவுகளின் ஒரு குறிப்பிட்ட எதிர்பார்க்கப்படும் பகுதியை போதுமான அளவு திருப்திப்படுத்த வேண்டும்.
- **எளிமைப்படுத்தல்**
வரி அமைப்பு முறையானது எளிமையாகவும், இலகுவானதாகவும் மற்றும் மக்களால் விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
- **பரந்த அடித்தளம்**
வரிஅமைப்பு முறையாக பரந்துபட்டதாக அதிகவரி செலுத்துபவர்களை உள்ளடக்க வேண்டும்.

குறிப்பு - 5 கொள்கைகள் சம்பந்தமான விளக்கங்கள் முழுப்புள்ளிகளையும் வழங்கப்போதுமானதாகும்.

(05 புள்ளிகள்)

வினா 02ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

கீழ்வரும் செயற்பாடுகள் பெறுமதிசேர் வரி விதிக்கத்தக்க செயற்பாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

- வணிகம் என நடத்தப்படும் எந்தவொரு நடவடிக்கையும் (வர்த்தகம், வணிகம், தொழில் அல்லது செய் தொழில் அல்லது ஒவ்வொரு சாகசம் அல்லது வர்த்தக இயல்பு தொடர்புள்ள)
- அதன் அங்கத்தவர்களுக்கு அல்லது மற்றையவர்களுக்கு வசதிகளை வழங்கல், அதாவது கழகம், சங்கம் மற்றும் நிறுவன அங்கத்தவர்களுக்கு,
- வணிக நிறுவனம் அல்லது மற்றைய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தல் மற்றும் நிறுத்துதலுடன் தொடர்புடைய வகையில் செய்யப்படும் ஏதாவது செயற்பாடுகள்.
- அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பணியமர்த்துதல் மற்றும் குத்தகைக்கு எடுத்தல் அல்லது ஏதாவது சொத்தினை முகாமை செய்தல்.
- தொட்டுணர முடியாத சொத்துக்களைச் சுரண்டல் அதாவது காப்புரிமை, பதிப்புரிமை அல்லது அதே மாதிரியான சொத்துக்கள் (அப்படிப்பட்ட சொத்து இலங்கையில் பதிவு செய்யப்பட்டமை அல்லது இலங்கையில் உள்ள ஒருவர் அச்சொத்திற்கு உரிமையாளராகுவதாகும்.)

(05 புள்ளிகள்)

வினா 03ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

பொருளாதாரச் சேவைக் கட்டண சட்டத்திற்கு அமைவாக மார்ச் 31 2015 இல் முடிவடைந்த காலாண்டிற்கு, முன்னைய மதிப்பீட்டு ஆண்டில் சீராக்கப்பட்ட வரி இழப்பிற்குரிய அல்லது தற்போதைய காலப்பகுதியில் வரி விதிப்பிற்கு விதிவிலக்கான முழுமையான அல்லது பகுதி வருமானம் மற்றும் குறிப்பிட்ட காலாண்டிற்கு 50 மில்லியனுக்கு மேலான விற்ற முதலைக் கொண்ட ஏதாவது வணிக பொருளாதார சேவைகள் கட்டணத்தை செலுத்த பொறுப்பாக வேண்டும்.

அக்ரி சீட் கம்பனியானது இவ்வணைத்தையும் திருப்திப்படுத்துகிறது. ஆகவே இக்கம்பனி செலுத்தவேண்டிய பொருளாதார சேவைகள் கட்டணமானது

காலாண்டிற்குரிய மொத்த விற்றமுதல் (Turn over)	=	70,275,000
கழிக்குக - பொருளாதார சேவைகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத விற்றமுதல்		
அலுவலக உபகரணங்கள் மீதான விற்பனைகள்	=	(2,225,000)
வட்டி வருமானம்	=	(750,000)
பொருளாதார சேவைகள் கட்டணம் செலுத்த வேண்டிய விற்றமுதல்	=	<u>67,300,000</u>

- முன்னைய மதிப்பீட்டு ஆண்டில் சீராக்கப்பட்ட வரி இழப்பு என்பதால், வருமானவரி மற்றும் விதிவிலக்கப்பட்ட வருமானம் என்பவற்றிற்கு ESC செலுத்த வேண்டும்.

$$\begin{aligned} \text{ESC liability} &= 67,300,000 \times 0.25\% \\ &= \underline{168,250/=} \end{aligned}$$

(05 புள்ளிகள்)

வினா 04ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

ரூ 500,000/= மதிப்புமிக்க பொருட்கள் வெள்ளத்தால் சேதமாகின. சேதமாகிய பொருட்கள் தொழிற்படு மூலதனத்தில் (Working capital) அடங்கியுள்ளது. மற்றும் வெள்ளமானது ஒரு இயற்கை அனர்த்தமாகும் இது ஒரு தன்னிச்சையற்ற சம்பவமாகும். காப்பீட்டுத்தொகை கோரிக்கை ரூ 300,000/= மூலம் இழப்பானது ரூ 200,000/= ஆக குறைக்கப்பட்டது.

கேலி கம்பனி எதிர்(Vs) சி.ஐ.ஆர் இன் தீர்மானிக்கப்பட்ட வரி சம்பந்தமான சட்ட முடிவிற்கு இணங்க, வெளியேறுவன இழப்புகளை உள்ளடக்கியுள்ளது. அவ்வெளியேறும் செலவினம் வருமான உற்பத்தியில் உள்ளடங்க வேண்டும் மற்றும் இழப்பானது நிலையான மூலதனத்தையன்றி, தொழிற்படு மூலதனத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட சீராக்கப்பட்ட வணிக இலாபத்தினை கணக்கிடுவது சம்பந்தமான உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பொதுவான விதியானது, வருமான உற்பத்திக்காக உள்வாங்கப்படும் தன்னிச்சையற்ற வெளிச்செல்லும் பணத்தை கழிப்பதற்கு அனுமதிக்கிறது.

பேப்பர் (தனி) லிமிட் கம்பனியுடன் தொடர்புடைய விடயங்களின் படி, தொழிற்படு மூலதனத்திற்கு தொடர்புடைய இழப்பு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ளது (தன்னிச்சையற்ற வெளிச்செல்லல்). ஆகவே மதிப்பீட்டாளர் முடிவானது தீர்மானிக்கப்பட்ட வழக்கின் சட்டத்தின்படி மற்றும் உள்நாட்டு வரிமதிப்பு சட்டத்தின்படி தவறானதாகும் என தீர்மானிக்கலாம்.

(05 புள்ளிகள்)

மூன்று (03) கட்டாய வினாக்களுக்கு விடையளிக்க.
(மொத்தம் 30 புள்ளிகள்)

வினா 05ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

- (a) பிரிபடத்தக்க இலாபத்தைக் கணித்தல்.
சுரேஸ் மற்றும் நரேஸ் பங்குடமை
மதிப்பீட்டு ஆண்டு 2015/2016
பிரிபடத்தக்க இலாபத்தைக் கணித்தல்.

விபரங்கள்	+	-
கணக்கின் படி நிகர இலாபம்	846,000	
நீக்கப்பட்டது - ஏனைய வருமான மூலங்கள் -சேமிப்புக் கணக்கிலிருந்து பெற்ற வட்டி		8,000
கட்டிடத்திற்கான வாடகை நரேசிற்கு செலுத்தப்பட்டது ரூ120,000 அனுமதிக்கப்பட்ட வியாபாரத்துடன் தொடர்புபட்டது.	0	
கணக்கியல் தேய்மானம். - அனுமதியற்றது.	20,000	
உபகரணங்களுக்கான தேயமானக் கொடுப்பனவு 90,000/ * 33 1/3%		30,000
பங்காளர் சம்பளம் - அனுமதியற்றது	192,000	
சுரேஸ்	192,000	
நரேஸ்		
ஏனைய செலவுகள் - வரி நோக்கத்திற்காக அனுமதிக்கப்பட்டது.	0	
	1,250,000	38,000
பிரிபடத்தக்க இலாபம்	1,212,000	

b) பங்குடமையினால் செலுத்த வேண்டிய வரியைக் கணித்தல்.

பிரிபடத்தக்க இலாபம்	1,212,000
ஏனைய வருமான மூலங்கள்	8000
மொத்த வட்டி வருமானம்	
	1,220,000
பங்குடமை வரியில்லா சலுகைகள்	1,000,000
வரி வருமானம்	220,000
பங்குடமையினால் செலுத்த வேண்டிய வரி	220,000 x 8%
	17,600

c) பங்குடமை பங்காளருக்கிடையில் இலாபம் மற்றும் ஏனைய வருமானங்களின் பகிர்வு.

	சுரேஸ்	நரேஸ்	மொத்தம்
சம்பளங்கள்	192,000	192,000	384,000
இலாபப் பகிர்வு	414,000	414,000	828,000
			1,212,000
ஏனைய வருமான மூலங்கள்			
மொத்த வட்டி வருமானம்	4,000	4,000	8,000
வாடகை	-	120,000	120,000
	610,000	730,000	1,340,000

(10 புள்ளிகள்)

வினா 06ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

வரையறுக்கப்பட்ட ஸ்பைசி வேல்ட் (தனி) கம்பனி

2015.03.31 இல் முடிவடைந்த காலாண்டிற்கான

செலுத்தப்பட வேண்டிய பெறுமதி சேர் வரி

வெளியீடு வரி			
உள்ளூர் சந்தை விற்பனை	2,850,000 * 11%	313,000	
இடைநிறுத்தப்பட்ட வழங்கல்	845,000 * 11%	92,950	
நேரடி ஏற்றுமதி (12,500 * 130)	1,625,000 * 0%	0	406,450
உள்ளீட்டு வரி			
இறக்குமதிக்கான		0	
உள்ளூர் கொள்வனவு (குறிப்பு 1)		128,100	
கால உள்ளீடு		128,100	
அனுமதியற்ற உள்ளீட்டு வரி		0	
அனுமதிக்கப்பட்ட கால உள்ளீடு		128,100	
முன் கொண்டு வரப்பட்ட உள்ளீட்டு வரி		74,000	
கழிக்க வேண்டிய மொத்த உள்ளீட்டு வரி		202,100	
உள்ளீட்டு வரி விலக்கு			
ஏற்றுமதி மற்றும் இடைநிறுத்தப்பட்ட வழங்கலுடன் தொடர்புடையது (குறிப்பு 2)	59,475		
ஏனையவற்றுடன் தொடர்புடையது (குறிப்பு 3)	142,625	(202,100)	(202,100)
முன்னெடுத்து செல்லும் உள்ளீட்டு வரி		0	
செலுத்த வேண்டிய மொத்த பெறுமதி சேர் வரி			204,350
வரி வரவு			
இடைநிறுத்தப்பட்ட வழங்கல் மீது பெற்றுக் கொள்ளப்பட்ட வரி வரவு உறுதிச்சீட்டு		(92,950)	
தவணைக் கொடுப்பனவு		(80,000)	(172,950)
மீதி பெறுமதி சேர் வரி			31,400

(10 புள்ளிகள்)

குறிப்பு 1: உள்ளூர் கொள்வனவில் இருந்து உள்ளீடு

உள்ளீடிற்கான உள்ளூர் கொள்வனவு	-	144,600
கழிக்க: விநியோகித்தரிடம் வரி வரவுக் குறிப்பு உள்ளீடு சரிசெய்தல்	-	(16,500)
		<u>128,100</u>

குறிப்பு 2: ஏற்றுமதி மற்றும் இடைநிறுத்தப்பட்ட வழங்கலுக்கான உள்ளீட்டு வரி விலக்கு

ஏற்றுமதி மற்றும் இடைநிறுத்தப்பட்ட வழங்கல் விநியோகம் * அனுமதிக்கப்பட்ட கால உள்ளீட்டு வரி மொத்த விநியோகம்

$$\frac{2,470,000 * 128,100}{5,320,000} = \underline{\underline{59,475}}$$

குறிப்பு 3: ஏனைய விநியோகத்திற்கான உள்ளீட்டு வரி விலக்கு

- எஞ்சியுள்ள உள்ளீட்டு வரி	- 142,625/=	} எது குறைவாகவுள்ளது. 142,625/=
(மொத்த அனுமதிக்கப்பட்ட உள்ளீட்டு வரி) -		
(கழிக்கப்பட்ட ஏற்றுமதி) (202,100 – 59,475)		
- 100% வெளியீட்டு வரி (இடைநிறுத்தப்பட்ட வழங்கல் தவிரந்த வேறு)	- 313,500/=	
(313,500 – 100%)		

வினா 07ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

- a) மதிப்பீட்டு ஆண்டு 2014/2015 இற்கான வருமானவரி திரட்டினை 30 நவம்பர் 2015 அன்று அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- b) வருமானவரித் திரட்டினை குறித்த திகதிக்கோ அல்லது அதற்கு முன்னதாகவோ சமர்ப்பிப்பதால் ஏற்படும் நன்மைகள் பின்வருமாறு:
- வருமானவரித்திரட்டினை சமர்ப்பிக்காதவிடத்து எவ்வித அபராதமும் விதிப்பதற்கு எந்தவித சாத்தியமும் இல்லை.
 - வருமானவரித்திரட்டினை சமர்ப்பிக்காதவிடத்து மதிப்பீடு செய்யப்பட்ட மதிப்பீட்டை வெளியிடுவதற்கு எந்தவித சாத்தியமும் இல்லை.
 - வருமானவரித்திரட்டு கொடுக்க வேண்டிய காலத்திலிருந்து (நவம்பர் 30ம் திகதி) 18மாதங்களுக்கு காலமானது வரையறுக்கப்பட்டுள்ளது. தாமதமாகினால் அல்லது சமர்ப்பிக்கப்படாதுவிடின் காலஎல்லை 4ஆண்டுகள் வரைக்கும் நீடிக்கப்பட வேண்டும்.
- c) வருமானவரித்திரட்டினை சமர்ப்பிக்காதுவிடின் ஆணையாளர் நாயகத்தினால் பின்வரும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- அதிகபட்சமாக ரூ 50,000 தண்டப்பணம் விதிக்கப்படலாம்.
 - மதிப்பிடப்பட்டுள்ள மதிப்பீடு வெளிவிடப்படலாம்.
 - பொலிஸ் நீதிமன்றம் முன் சட்ட வழக்கு தாக்கல் செய்யமுடியும்.
- d) வருமான வரித்திரட்டினை சமர்ப்பிக்க தவறியமைக்கான தண்டத்தை ஆணையாளர் நாயகம் குறைப்பதற்கோ அல்லது ரத்துச் செய்வதற்கோ ஏதுவான சந்தர்ப்பங்களை விபரித்தல்.
- ஆணையாளர் நாயகத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளின் போது
 - தண்டனை விதிக்கப்படலாம் என்ற கட்டத்தில் அத்தகைய நிபந்தனைகள் இணக்கமாய் விதிக்கப்படும்.

(10 புள்ளிகள்)

பிரிவு B இன் நிறைவு

இரண்டு (02) கட்டாய வினாக்களுக்கு விடையளிக்க.
(மொத்தம் 50 புள்ளிகள்)

வினா 08ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

				+	-
வரிக்குமுன் தேறிய இலாபம்				17,489,450	
புத்தகப் பெறுமானத் தேய்வு				1,602,840	
தேய்மானக் கொடுப்பனவு					
காணி	2,000,000	-	-		
கட்டிடம்	12,000,000	6 2/3	-		
தளபாடம்	860,000	20	172,000		
பொறி மற்றும் இயந்திரங்கள்	7,290,000	12 1/2	911,250		
கணினிகள்	435,000	25	முழுமையாக கோரப்பட்டது.		
அலுவலக உபகரணம் - 10/11	236,000	12 1/2	29,500		
அலுவலக உபகரணம் - 14/15	42,000	50	21,000		1,133,750
பொறிகளின் விற்பனை மூலமான இலாபம்					180,000
கிரயம்			1,250,000		
உரிமை கோரப்பட்ட பெறுமானத் தேய்வின் கொடுப்பனவு		12.5% x 4 x 1,250,000	625,000		
வரி குறைத்து எழுதப்பட்ட மதிப்பு			625,000		
விற்பனைகள்			430,000		
விற்பனையில் இழக்கப்பட்ட வரி					195,000
பொறிப்பதிலீடு					
புதிய சொத்துக்கான தேய்மானக் கொடுப்பனவு - ஏற்றுமதி கம்பனி	2,400,000	50%			1,200,000
		இயந்திர விற்பனை/அகற்றல்			
கிரயம்	1,250,000	திரண்ட பெறுமானத் தேய்வு	1,000,000		
இலாபம்	180,000	பணம்	430,000		
	1,430,000		1,430,000		
ஏற்றுமதி அபிவருத்திக்கான தள்ளுபடி-விலக்களிப்பு (Sec 13)					500,000
வட்டி வருமானம் - வேறுபட்ட மூலங்கள்					265,000
விளம்பரப்படுத்தல்					
- இயந்திர விற்பனை*	அனுமதி யற்ற			15,000	
- வெளிநாட்டு ஊடகம்		இலங்கைக்கு வெளியே சிறந்த ஊக்குவிப்பிற்கான 100% அனுமதி			
ரோயல்டி கொடுப்பனவு	அனுமதிக்கப்பட்டது				-

வெளிநாட்டுப்பயணம் - முன்னைய வருட வியாபார இலாபத்தின் 2% உற்பத்தி முகாமையாளர்.		250,000	15,000	
வர்த்தகக் கண்காட்சி - அனுமதிக்கப்பட்டது.				
ஆராய்ச்சி செலவுகள்	300%		-	2,000,000
நன்கொடைகள்			600,000	
			19,722,290	5,473,750
			(5,473,750)	
சீராக்கப்பட்ட வர்த்தக இலாபம்			14,248,540	
வருமான வரிக்கான கணக்கீடு				
வர்த்தக, வியாபார மூலமான வருமானங்கள்			14,248,540	
வட்டி வருமானங்கள்		விலக்களிப்பு	-	
மொத்த சட்ட ரீதியான வருமானம்			14,248,540	
கழிக்குக- கழிப்பனவுகள் பகுதி 32ன் கீழ்				
முன் கொண்டுவரப்பட்ட நட்பங்கள்	மொத்த சட்ட ரீதியான வருமானத்தின் 35% வரையறுக்கப்பட்டுள்ளது.	5,024,439	(2,435,000)	
வரிவிதிப்பிற்குரிய வருமானம்			11,813,540	
கழிக்குக- தகுதிக் கட்டண கொடுப்பனவு				
அரசாங்கத்திற்கான நன்கொடைகள்			(600,000)	
வரிவருமானம்			11,213,540	
வியாபார லாபத்திற்கான வரிவருமானம்		11,213,540	12%	1,345,625
மொத்த வரிப்பொறுப்பு			1,345,625	
கழிக்குக-				
சுய-மதிப்பீட்டுக் கட்டணம்			750,000	
செலுத்தப்பட வேண்டிய வருமான வரி			595,625	

(25 புள்ளிகள்)

வினா 09ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

தொழிலிருந்தான வருமானம்			
சம்பளம் (100,000 X 12)		1,200,000	
உற்பத்தி ஊக்கக் கொடுப்பனவு சலுகைகள்		100,000	
வதிவிடக் கொடுப்பனவு (50,000 X 12)		600,000	
வசதிக்கான மதிப்பு	420,000		
(ஒரு வாகனத்தின் பெறுமதிக்கான ஆகக் குறைந்த விலக்களிப்பு ரூ50,000			
வெகுமதி	வரியற்றது		
			1,900,000
வாடகை வருமானம் - சொத்துக்களில் இருந்தான வருமானம்			
மொத்த வாடகை (20,000 X 12)	240,000		
செலுத்திய கட்டணங்கள்	(18,000)		
	222,000		
25% கொடுப்பனவு	(55,500)		
தேறிய வாடகை	166,500		
ஒப்பிடுதல்			
வருடாந்தப் பெறுமதி	90,000		
25% கொடுப்பனவு	(22,500)		
	67,500		
தேறிய வாடகை > தேறிய வருடாந்தப் பெறுமதி			
வாடகை வருமானம்			166,500
பங்குகள் விற்பனை	விலக்களிப்பு		
வட்டி வருமானம்			
நிலையான வைப்பு - கழிக்கப்பட்ட வரி நிறுத்திவைக்கப்பட்டது. (69,000 / 92) X 100			75,000
பங்குலாப வருமானம்			
பெற்றுக்கொண்ட பங்குலாபத்தில் செலுத்தப்பட்டவை		18,000	
இலாபம் மற்றும் வருமானங்களுக்கான கொடுப்பனவில் செலுத்தப்பட்டவை		7,000	25,000
சட்ட ரீதியான வருமானம்			2,166,500
சிறியோரினது வருமானம்			3,000
மொத்த சட்ட ரீதியான வருமானம்			2,169,500

கழிக்குக- வரிவிதிப்பிற்குரிய பகுதி அல்லாத வருமானம்			
பங்குலாப வருமானம்		25,000	
வட்டி வருமானம்		75,000	(100,000)
			2,069,500
கழிக்குக - பகுதி 32 கீழ்			
செலுத்திய வட்டி(தனிநபர் கடன்) (அனுமதிக்கப்படவில்லை)			-
வரிவிதிப்பிற்குரிய வருமானம்			2,069,500
கழிக்குக - தகுதி கட்டண கொடுப்பனவுகள்			
ஏபி வெனுவென் ஏபி நிதிய நன்கொடை		(100,000)	
அங்கீகரிக்கப்பட்ட தொண்டிற்கு நன்கொடை	(20,000)		
அங்கீகரிக்கப்பட்ட தருமநிறுவனத்திற்கான நன்கொடைகள் AI ன் 1/3 பங்கிற்கு அல்லது ரூ750,000 அல்லது உண்மைக்கு எது குறைவானதோ அதற்கு வரையறுக்கப்பட்டது.		(20,000)	
தொழிலிருந்தான வருமானத்தின் மீதான தகுதிக்கடன் கொடுப்பனவு		(100,000)	
வரிஅல்லாத கொடுப்பனவுகள்		(500,000)	(720,000)
வரிவருமானம்			1,349,500
வரிபெறுமதி			
-முதல் 500,000/- ற்கு 4%		20,000	
-அடுத்த 500,000/- ற்கு 8%		40,000	
-மீதி 349,500/- ற்கு 12%		41,940	
		101,940	
கழிக்குக - வரி சலுகைகள்			
சுய-மதிப்பீட்டுக் கட்டணம்		(10,000)	
உ.பொ.செ		(96,000)	
செலுத்த வேண்டிய மீதி வரி / (பெறப்பட்ட மீதி)		(4,060)	

(25 புள்ளிகள்)

பிரிவு C இன் நிறைவு

Notice :

These answers compiled and issued by the Education and Training Division of AAT Sri Lanka constitute part and parcel of study material for AAT students.

These should be understood as Suggested Answers to question set at AAT Examinations and should not be construed as the “Only” answers, or, for that matter even as “Model Answers”.

The fundamental objective of this publication is to add completeness to its series of study texts, designs especially for the benefit of those students who are engaged in self-studies. These are intended to assist them with the exploration of the relevant subject matter and further enhance their understanding as well as stay relevant in the art of answering questions at examination level.

AAT
SRI LANKA

© 2014 by the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)

All rights reserved. No part of this document may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without prior written permission of the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)